



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS.

NOTICE.—A person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අවබෙකුරය අල්පූභාලට ප්‍රතිච්ච්වලන්හැවි හෝ කොරොලුවක් දොයාලුම්ව ප්‍රතිච්ච්වලන්හැවි හෝ දැනුම්ව ප්‍රතිච්ච්වලන්හැවි පොලුපිශීලි ඉඩස්පැලුවට ජකුලුකු කියන කැටියක් සහායින්ගේට ගෙදනාවා ඇත. ඒ කොරොලුවක් යෙම්ව වෙත තිබූ පැහැදිලියෙන් මූල්‍ය විරුධ්‍ය පැහැදිලියෙන්ට ගෙදනාවා ඇත. සැක්කරිය කිරුමක් ඇල්පුම්ව තුළි කිරගෙවුලු ඉඩස්පැලුවට ජකුලුකු රුහුණු ඇල්පුහැනුම්.

කුත්‍රවාකියා පිශ්චත්‍යා අල්ලතා තිරුත්මිෂ්මයකීන් කණ්ඩාපිශ්චත්මයිපථර්ම අත්‍යවික්ෂීර එවරුක්කුම් පාරාලිස් මුණ්ඩපෙක්තර් තුළුවලින්තා සිපාරිසිස්පෙරිල් නංකොටැට සිංහල්කුම්. තිරුත්මිෂ්මයකීන් වෙතතිරුප්පවුරුක්කු විරෝතමායි වුම්ක්තුවක්පැමිම්. තපපිප්පොන මතියුත්කරරායිප් පිශ්චත්මුහුක්කු වෙරුම්ති මතියාවිෂ් මුණ්ඩපෙක්තර් තුළුවලිස්ම් කොටුප්පෙත්තුක්කොරුණාලාම්.

ACCUSED PERSONS WANTED.

KANUGGALLE alias ATAPATTU ARACHCHILAGE SIRIWARDENAHAMY ; charged with illicitly felling timber from the Crown land Keenagahawilamukalana at Karandana in November, 1901 ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cooly ; age, about 20 years ; height, about 5 ft. ; make, stout ; complexion, brown ; eyes, black and oval ; hair, black and tied in a knot ; wears slight moustaches ; birthplace, Karandana, Meda patty of Kuruwiti korale ; general residence, Karandana ; haunts plumbago pits at Kirillawala and Ellagawa ; is single ; father, Atapattu Arachchilage Ranhami of Karandana ; mother, Menik Etana ; is well known to Dhanawardena Banda, Korala of Meda patty, Punciappuhami, Gan-arachchi of Karandana. The Police Magistrate of Ratnapura has issued warrant No. 22,742 for his arrest.

HUDA ; charged with theft at Pallekanda on December 25, 1901 ; is a Sinhalese of the Wahumpura caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 24 years ; height, 5 ft. ; make, stout ; complexion, brown ; nose, pointed ; mouth, broad ; teeth, well set ; eyes, brownish ; hair, black, curly, and tied in a knot ; wears moustaches ; has three vaccine marks on right hand ; birthplace, Boopitiya in Wiyaluwa ; general residence, Pallekanda ; haunts Bopitiya and Tennepanguwa ; wife is living Pallekandegama ; father, Migahayatagedara Dingia ; elder brother, Bindua ; is well known to Kiriwante, Arachchi of Kumbukwela. The Police Magistrate of Badulla-Haldummulla has issued warrant No. 3,118 for his arrest.

PUNCHA ; charged with theft at Pallekanda on December 25, 1901 ; is a Sinhalese of the Wahumpura caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, about 8 years ; height, 3 ft. 6 in. ; make, thin ; complexion, black ; nose, pug ; mouth, broad ; teeth, well set ; eyes, black and oval ; hair, black, short, and tied in a knot ; has three vaccine marks on right arm ; birthplace, Boopitiya in Wiyaluwa ; general residence, Pallekanda ; haunts Boopitiya and Tennepanguwa ; is single ; father, Meegahayatagedara Dingia ; brother, Bindua ; is well known to Kiriwante Arachchi of Kumbukwela. The Police Magistrate of Badulla-Haldummulla has issued warrant No. 3,118 for his arrest.

BANDIA ; charged with cattle stealing at Ovilakanda on March 30, 1902 ; is a Sinhalese of the Hakuru caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, about 40 years ; height, 5 ft. 3 in. ; make, thin ; complexion, dark ; mouth, large ; hair, long, and tied in a knot ; wears a full beard ; body, hairy ; birthplace, Madura korale in Seven Korales ; general residence, Ovilakanda ; haunts Ovilakanda, Ankumbura, Merishela, and Ramboda ; has two brothers at Ramboda ; is well known to Banduwa Paniwidakaraya of Ovilakanda. The Police Magistrate of Matale has issued warrant No. 20,329 for his arrest.

PETTAHENDIGE ELARIS FERNANDO alias A. F. JAYAWARDANA ; charged with cheating at Ragama on April 11, 1902 ; is a Sinhalese of the Halagama caste ; religion, Roman Catholic ; occupation, supplying coolies ; age, about 40 years ; height, 5 ft. ; make, stout ; complexion, dark brown ; front teeth are missing ; hair, black and tied in a small knot ; wears very scanty moustaches and beard ; has a healed sore mark on right side of the belly ; birthplace, Ragama ; general residence, Ragama ; haunts Chilaw, Avissavella, and Kochchikada (Colombo) ; wife and two children are living at Ragama ; mother, Subasinga Nissangage Carline Dias ; brothers, Pettahendige Jokinu, Sarpinu, and Marshall ; brother-in-law, Padrick Mendis of Ragama ; uncle, Carlis alias Dias (conductor of tea estates) of Alutmwata road, No. 279 ; is well known to Police Sergeant No. 316 Rodrigo, Police Constable No. 6 B. Silva, Police Constable No. 1,523 G. Silva, Charles Perera, Police Vidane, D. J. Silva, Overseer of the Public Works Department, and Thomas Silva, Public Works Department contractor, all of Ragama. The Itinerating Police Magistrate of the Western Province has issued warrant No. 12,461 for his arrest.

UKKU BANDA ; charged with cattle stealing at Halpe on April 20, 1902 ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, about 40 years ; height, about 5 ft. ; complexion, brown ; some teeth of upper jaw missing ; eyes, black and winking ; hair, brownish, and tied in a knot ; beard, cut short ; birthplace, Gorandiakumbura ; general residence, Kumbalwela ; haunts Kontewela and Ambawela ; wife and a child are living at Halpe ; brothers-in-law, Appuhami and Heen Kiri Banda ; cousin, Punchirala Gamarala of Halpe ; is well known to Don Cornelis Appuhami of Halpe. The Police Magistrate of Badulla-Haldummulla has issued warrant No. 3,452 for his arrest.

PARAGODAGEDARA MUDALIHAMY ; charged with rape at Kurukohutenna Kinigama in Kandy District on May 3, 1902 ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 30 years ; height, 5 ft. 6 in. ; complexion, brown ; two of the front upper teeth filed ; eyes, black and round ; hair, black, long, and tied in a knot ; wears moustaches ; both ears bored ; birthplace, Paragoda in Galagedara ; general residence,

Kingama village ; haunts Gonagoda, Ranaona, Marluwawa, Maduragoda, and plumbago pits in Kurunegala ; wife, Kalu Menika, is living at Kingama ; also keeps a mistress in the same village ; father, Appuhamy ; younger brother, Kalu Bunda ; younger sisters, Ram Menika and Tikiri Menika ; brother-in-law, Ranganya Kankany, all are living in Kingama village ; is well known to Punchirala Arachchi of Kingama, Arnolis Kankany of Deaella estate, and Uda Ganarachchi. The Police Magistrate of Galagedara has issued warrant No. 31,754 for his arrest.

LOST, STOLEN, OR STRAYED.

STOLEN.

BETWEEN May 1 and 31, 1902, from the kitchen at Anandale estate, Maskeliya : 1 white kitchen towel marked "Gordon Cuff," 1 white coat marked "A", 4 table knives, 1 kitchen spoon, 1 table spoon. Owner, Mr. H. Gordon Cuff, Maskeliya.

On June 3, 1902, from a fowl-house at Bunyan estate, Maskeliya : 2 white and red cockbirds, 1 full white cockbird, 1 full black hen. Owner, G. A. Fernando, Storekeeper, Bunyan estate.

On June 7, 1902, from the line at Weyweltalawa estate : 4 brass vatti, 1 silver waist-chain, 1 old woollen shirt, 1 white coat, 1 white cloth, 1 black waistcoat. Owner, Ramen, horsekeeper, Weyweltalawa estate.

On June 8, 1902, from a line at Gartmore estate, Maskeliya : 1 pair silver leg ornaments called thande 4 silver bangles, 7 silver rings, 2 gold hair ornaments called masiri matti, 7 pairs gold rings, 1 gold ear ornament called murugu, 1 gold murugu (small), 1 gold ring, 2 gold nose ornaments called mookutti, 3 white shirts, 2 white drill coats, 1 black woollen coat, 1 white woollen trouser, 1 Tamil shawl, 1 sayawatti, 2 white cloths. Owner, Valaidan, Head Kangany, Gartmore estate.

REFERENCES TO PREVIOUS NOTICES.

WERAGAMA DISANAYAKEGEDARA MUDALIHAMY, advertised for in "Hue and Cry" No. 1,867 of July, 26, 1901, has been arrested.

ELIADURAGE SELBI SILVA, advertised for in "Hue and Cry" No. 1,879 of September 6, 1901, has been arrested.

SELLAPPERUMAGE BASTIAN FERNANDO, advertised for in "Hue and Cry" No. 1,885 of September 27, 1901, has been arrested.

BALAPPUWADUGE BALIS MENDIS alias PETER, advertised for in "Hue and Cry" No. 1,892 of October 22, 1901, has been arrested.

KAVIRATANA AUNERIS SILVA, advertised for in "Hue and Cry" No. 1,949 of May 16, 1902, has been arrested.

සෙවාලුවේ නියම සඳහා ප්‍රතිච්ඡා මෙහෙයුම් මිනු කළේ පෙනීම්.

ଶତ, ବିଷୟରେ; ଓହା ପାଇଁ 1902 ମୁଁ ଲାଗୁ ହେଲା, ଏବଂ ତଥା କିମ୍ବା ଦିନଙ୍କରେ କରନ୍ତୁ କାହାରକିମ୍ବା କାଳୀକା
କିମ୍ବା ଦ୍ୱେଷୁର୍ବିପଦରେ କରାଯାଇଛି କିମ୍ବା କାଳୀକା କିମ୍ବା କାଳୀକା କିମ୍ବା କାଳୀକା କିମ୍ବା କାଳୀକା କିମ୍ବା

ඉ. ඩිලිය, පොරකුම්පාල සෞඛ්‍ය දීප්චියෙන් යිය.

ക്രിസ്തീയ മതാചാരങ്ങൾ

වල 1902 අභ්‍යන්තර මස 1 වෙනි කිවෘප 31 වෙනි දහාවලද අකරු මිශ්‍යමලියේ ඇයස්ථාදේ වෙන්සේ ආයෝ
යෙය: Gordon Cuff නැව උග්‍ර ඇත්තා කැපී ද්‍රව්‍ය පෑම්, D නැව උග්‍ර ඇත්තා පුදු ගොට්ටි 1ක්, ට්‍රික
පියා: 4ක්, ඇප්පයා කැදු පෑම් සහ මේන කැදු පෑම් 1ක්. අධික්‍රිතයා, මිශ්‍යමලියේ එම්. ගොර්ට්‍රිය හා මෙය
වහා.

වති 1902 කුදා දෙනි මය 3 වෙති දින මඟ්‍යලාංඡල බහියාවට් නො පැවරු ලැබේය : පුදු සහ රඩ සූඛලයු
2ක්ද, පුදු සූඛලය 1ක සහ කළ නීතිවිධිය 1ක්ද. අසියින්කාරාය, බහියාවට් නො ගැමිතා: රු. එ. පුදුයෙන්.

ପାଇଁ 1902 ଜୁଲାଇ ମାର୍ଚ୍ଚି 7 ତାହାର ଦିନ ଲେଖିଲୁଛାଣ୍ଡାରେ ଉପରେରୁ ଲୁହିଲେବା : କିମ୍ବାଳୁ ପିଲି 43, ଧର୍ମ କାନ୍ଦି 18, ପରଶ ଲୋକ କାହାର 1ଟ, ପ୍ରଥମ କୋରି 1ଟ, ପ୍ରଥମ ରେଙ୍ଗୀ 1ଟ ଏବଂ କାହାର ଲେଖିଲାକୋରି 1ଟ, ଅଧିକାରୀଙ୍କ, ଲେଖିଲୁଛାଣ୍ଡାରେ ଉପରେରୁ ଦୁଇ କିମ୍ବାଳାରଙ୍ଗା.

ଦୁଇମାତ୍ର କ୍ଷେତ୍ରିକ୍ ଜୀବନଙ୍କ ଲ୍ଯାଣ୍.

ඩී 1901 අවු දහි මය 26 වෙන් දින අභිය 1,867 දරක කොරෝන් අල්ලක අකබලර ප්‍රේමිකරණවල සෞදාය පිරුව දෙපාටමේන්තර විද්‍යාත්මක ප්‍රේමිකාව් පෙදෙනුය.

ଶ୍ରୀ 190୧ ମୁଖ୍ୟ ଅଧ୍ୟକ୍ଷାତିରେ ଲିଖି ଓ ଲୋକି ଦିଏ ଫିକ୍ଟି 1,879 ଦରଳ କୌଣସି ଅଲ୍ଲଙ୍ଘ ଫଳବିନ୍ଦେ ପ୍ରଦିତ
କରଣୀର ଯେତେକ ଲିଖିତରେ ଅର୍ଥାତ୍ କିମ୍ବା ଅନ୍ୟାନ୍ୟରେ ଲୋକଙ୍କ ଜୀବନ.

එම් 1901 සුව ය ඒක මිටර් ලේ 27 චෙති දින අඩුව 1,885 උරක කොරෝන් ඇල්ලන අභ්‍යන්තරී ප්‍රස්ථි කාර්යාලී පැවතු ලද සෙදු ලෙපරුවෙන් නිස්සාක්ස් ප්‍රජාතාන්ත්‍රික තොගාත් ප්‍රාග්ධනය නිස්සාක්ස් ප්‍රජාතාන්ත්‍රික නියෝගයට මෙයින් පැවතුවා.

වෙත 1901 ජූනි තුවකොට්ඨර වස 22 ට මධ්‍ය දින අංක 1,892 දරක කොරුඩ අල්ලක ආයත්තීර ප්‍රසිඩ් යාරයට භාජා එලුප්පේම්වාය ගෙනුදෙන තුවකාගා. නිවෝ අලුත්තැබු වෙයුතාය.

වති 1902 අව මැයි 16 වෙති දින අඩා 1,949 දරණ කොරුය ඇල්ලක අභ්‍යන්තර ප්‍රේවිකර නිවේද කළේ රුප අවශ්‍ය සිල්වා ඇල්ලව විය යෙය.

இழைத்தேடு செய்யும் குற்றஞரம்பாங்கடவர்களின் விபரம்.

துகுக்கீ அல்லத அத்தப்பத்த ஆரட்சிக்கே கிறிவாதை-மி ; “காக ம் ஒட்டு எர்த்திகையீ
ரங்க்கீயின்று; கும் கினுக் ரவில்ல மூக்களையில் முடிக் கரிய சிலத்திலிருந்த களவாய் மரந்தறித்தாக
க் குற்றஞ்சாட்டப்படவை ; சிங்ளாவன் ; கொய்குமச் சாதியான் ; புத்த சமயி ; தொழில்கள் ; வயசீ
ஏக்குறையை ; உயரம்-ஏக்குறையை இது ; பருத்தவன் ; சிவகி ; கறத்த முடன்டை முவமான கணக்கள் ;
“ஏதுத் தமயி ; கொண்டைாக முடியப்பட்டிருக்கிறது ; ஒரு மேல்லை மேம்பிசையன்றி ; பிறந்தவிடம் குரு
வித்தாடுகீர்ணயில்லருக்கும் கராத்தை, மீ :ப்பற்று ; வச்சுகுமிடம்-காங்கை ; ஜகாங்மிடங்கள்-கிறிலாவலப்
பின்பக்கோக் குளின், ஏலக்காவல் ; விவாகம் செய்யாதவன் ; தகப்பன்-அத்தப்பத்தற்றாலாட்சிகே இருஞ
காமி காத்தையிலிருப்பவன் ; தூய்சமெனிக்க தத்தை ; மிதப்பத்து னனவா-ன வண்டா ஓரோளைக்கும், கறந்த
கீன கான் ஆரட்சி புஞ்சிதப்பு-மாமிக்கும் இவ்வை ஈல்லாயத் தெரியும். இத்திசைபுரப் பொலீசீ தீவான்
இவ்வைப் பிக்குக்கரம்படி உள்ளை ம் இலக்க விற்குத் து விட்டிருக்கிறா.

குடா; ககங்கம் ஆன்சீ மார்க்கியா உடுங்கி, பலெக்காங்கூதியில் களவுயித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவன்; சின்களவன்; வாருக்கப்பாரச் சாதியாண்; புத்தா சமயி; தெய்மில்-வேளாண்மை; அயக்கா-உடையரம்-நிருதி; பருத்தவன்; சிவலி; சேரிப் புத்து; அகண்ட வாய்; சேரிய பற்கள்; செங்கல்மன்கலான கண்கள்; கறுத்தச் சுருக்கி மயிர்; கொண்டையாக முழுயப்பட்டிருக்கிறது; மேல்மீசை யுனிடு; வளது கங்கி ல் மூன்று பால்குத்தின அடையாளங்களுடு; பிறந்திலி-ம்-ஸவயனாவயிலிருக்கும் குப்பிட்டியா; வளிக்கு மீட்டம்-பலெக்காங்கை; ஜாசாடிமிடங்கள்-ஆப்பிட்டியா; தெனைப்பங்குவா; விவாகா-செய்தவன்; பணையி-பலெக்காங்கத்-மயில் கீவிக்கிழுள்; துப்பன்-மீ-ஒடியத்தக்கீடுதறை தின்கியா; தமயன்-விண்டவு; கும்புக் கவுல்கீயிலிருக்கும் கிறிவாத ஆரூட்சீக்கு இவளை எல்லாய்த் தெரியும். வத்னைப் பொலீன் நீதாரன் இயக்கப் பிடிக்கும்படி காக்கும் விலக்க யிருக்கு விட்டமாருக்கிறார்.

పుంచా; కాంటి మిర్గాలు ఉనిండి, పలసుకాంకులు యెంతుమితితోనీ కలాబాగుతితాకాకు తుర్కుస్తటపట్టవాణి; తింకాలువాణి; వాసమపరశు శాతియావాణి; పంతు చమయి; తద్దమిల్లి-వేగానుషుమావాణి; వయసు-ఏరుకులుయిఅవాణి; ఉయార్సు-కు అధిక శు అంగులమి; మెల్లియివాణి; నిఱ్మతుకరువాణి; ఫట్టెలు ముక్కు; అకాణ్టటావాణి; నోరిపు పంతుకాని; స్వరూప ము-ఉటువథివాణిమానావాణిసుకును; కస్తుతమయిరీ, కొణ్ణుకట్టాక ముట్టయిపు పంతుగుకుచుటు; లెలూ కణయిల్లి పాలుకుతుంతిన అటుయాయానంకునున్ని; ప్రింతవిలిమి-వయసుకువయిల్లిగుకుమి-ఖుప్పి యావాణి; వచ్చి మిటమి-పటెల్లింతావాణి; ఆచాదుమిటాంకుసు-ఖుప్పిటియావాణి, తెణిపుపంతుకువాణి; తాపపంతుమి-యాయంతుభితహరు తినికియి; చాంగోతాంమి-వింతువువు కుమ్మపుకుపుషులై ఆర్మాటిచి కిరివినుకుతుకు త్రివుణునలుయింత దూరియిమి. వత్తిణి కున్నతుకుముపు పుగాలిన్నితివాణి ఇఖినిపు పిథికుముపటి కుకుత్తు మి లుకుకు విల్లుర్తు విల్లుముకుకున్ని.

வண்டியா; ககரை ம் ஆண்டு பங்குனிமீ கால் நடை, ஒவில்க்கார்ச்சையில் மாடுகளெவழித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்; சிக்காஸ்வன்; கக்குறஞ்சாதிடான்; புத்த சமயி; சொழில்-வேளாக்கமை; வயசு-ஏற்குத்தறைய சால்; உயரம்-டிடு மலை அங்குலம்; மெல்லியவன்; கறவல்; அகண்ட வாய்ம்; கீண்ட மயிர், கொண்டையரக் குழுதி ப்பட்டிழுக்கிறது; முழுமிகுசுவைடு; உடம்பு ரோமமுன்ஸ்து; பிறங்கவிடப்-சூழ கோராயி ஸ்ரீக்கு கம் மத்தைக்கொருக்கி; வச்சுக்குமிட்டை ஒலிங்கநை; ஓசாந்தி-ங்கள் ஒவில்க்கார்க்குத், அக்கம்பறை, மிறிச்சு, இரப்பொடை; இறம்-ப்பாஸ்டையில் இருந்து கோதரர் சிவிக்கிறுக்கன்; ஒவில்க்கார்ச்சையில்குருக்கும் வண்ணுடைய பனுவித்தக்கறையவர்க்கு, இவ்வைச் சூலாய்த் தெரியும். மாத்தளைப் பொலீக் நீத்வாங் இவகைப் பிடிக்கும்படி உடைக்கும் இவ்வக் கார்ந்து விட்டமிருக்கிறார்.

பெற்றுகொத்திக்கே எனாறில் பெர்முந்தோ வல்லது ஏ. எப். ஜெயவர்சன; ககூடம் ஆண்டு சித்திரைமாகங்கூட, இருக்கமலில் அனுப்பினதாரர்க்குற்றஞ்சாட்டப்பட்டவன்; சிங்கவன்; கலைக்மச் சார்யாஸ்; ஜேமான் கந்தோல்க்கன்; செராபில்-கூல்யா. கன் பிதித்துக்கொடுப்பவன்; வயசு-ஏற? குரைய ஈ; வயர்ம்-டி அடி; பருத்தவன்; சிரம்-கறவல்; முன்வாப்பு பற்றிவள்ளி; “அறுத் தம மயிர், சின்னக் கொண்டையரக முடியப்பட மிருக்கது; மேல்மீசுபும் தாடிபுமுடி; வயிற்றின் வலதுபுறத்தில் ஒரு புன் அடையாளமுண்டு; பிராந்தவு. ம்-இழக்கம்; வசிச்சுமிடப்-இருக்கம்; ஜாசுமிடங்கள்-சிலாபம், அவிசுவலி, செகாஷ்சிக்கடை (கொமும்பு); விவாகம் செய்தவன்; மஜீவியும் ஓராண்டு பின்னைகளும் இருக்கமலை சீவிக்கிழுர்கள்; தாய்-சபசின்கை சிராக்காகே கானினுடையன்; செகாதர்-பொருத்தகாஞ்சிகே யோகனு, சார்பிலு, மார்சல்; மைத்தணன் இருக்கமலிலிருக்கும் பத்திற்க் கென்டின்; மாமன்-உகைம் இலக்க விரு, அனுத்தறவத்தை வீதியிலிருக்கும் தோட்டக் கொங்டாக்காயிருக்கும் காவிஸ் அல்லது டயன் இருக்கம்மாவிலிலிருக்கும் கூகக் கும் இலக்க சார்சன் செட்டிடிரி க்கோ, கூம் இலக்கக் கொஞ்சத்தாப்பு சில்லா கூடைகும் இலக்கக் கொஞ்சத்தாப்பு சில்லா பொலீசு விதரணை கார்விஸ் டெறிரு, பி. டபின்யூ. டி. ஓலாசியர் டி. ஜே. சில்வா பி. டபின்யூ. டி. கெர்த்திருத்த தொமங்கு சில்லா என்பவர்களுக்கு இங்கீனேவைய்த் தெரியும். மேல்மாகாணப் பொலீசு நீத்வாணிவளைப் பிழிக்கும்படி கூசகைம் இலக்க விருங்கத் துடி மார்க்கினர்.

உக்கு வண்டா ; கடங் ம் ஆண்டி அத்திரையீ 20 ந் ட , கல்லையில் மாடு களவுடுத்தாகக் குற்றஞ் சாட்டப்பட்டவன் ; சிகங்கவன் ; சு : ரயக்கம்காதியான் ; புத்தசமயி ; தொழில்-வேளர்களை ; வயக்காற்றஞ்சு கறைய சா ; உயர்ம்-ஏர்க்குறைய தீ கும : சிக்கி : மேல்வையீ ; பார்க்கிள் சிலகு வெல்கி ; கறுத்தக் கிம்ட்டிக்

கணகள் ; செங்கல்மங்களான மறிர், கொண்டையரக முடியப்பட்டிருக்கிறது ; தாடி-ட்டடையாக வெட்டப் பட்டிருக்கிறது ; பிரந்தவிடம்-கொறண்டூக்கும்பூ ; ஒரிக்குமிடம்-தும்பல்வெல்லை ; ஊசாந்மிடந்தகன்-கொஞ்சவெல்லை, அ-படிவைகளை ; விவாகம் செய்தவன் ; மஜீவியு-பிர்ணையும் கல்பையில் சீவிக்கூர்கள் ; மைத்தண்ணமா அப்புகும், கின்சிவைடா-தூ ; மச்சான் கல்பையில்ருக்கும் புஞ்சிறை, கமரை, கல்பையிலிருக்கும் தொடை கொர்ன்ஸல் அப்புகாமிக்கு இவளை நல்லாய்த் தெரியும். வதுளை கஞ்சதறுமீப் பொளீசீ தீவானிவைனப் பிழக்குப்படி கூடுதல் ம் இலக்க விருது விட்டிருக்காரு.

பறக்கொடைக்கூறை முதலிகாமி ; ககூடம் ஆண்டு வை ரசினா ஈந் ட, கண்டிக்குச்சேர்ந்த குரு கோருத்-னை கினிகம் வென்னுமிடத்தில் ரேப்பெய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டவை ; சிங்கநாவை ; கொய் கமச் சாதியான் ; புத்த சமயி ; தொழில்-வேளாண்மை ; வயசு-நூ ; உயரம்-தீடு அடி ; சிவலை ; முன்வாய் மேற்பற்கள் இரண்டு அரைந்திருக்கிறது ; கறுத்த உருண்டைக் கண்டன் ; கறுத்த நீண்ட மயிர், கொண்டையாக முடியப்பட்டிருக்கிறது ; மேல்மீசை யுண்டு ; இரண்டு காதுகளும் குத்தப்பட்டிருக்கிறது ; பிரந்தவிடம்-கல கெதறையிலிருக்கும் பறக்கொடை ; வசிக்குமிடம்-கினிக்கம் ; ஊசாடுமிடம்-கொனக்கொடை, இருநேறு மாலுவலை, மாலுவக்கொடை, குருநக்கக்கண், பிளாபக்கோ குளிசன் ; விவா-மீப்பெய்தவன் ; மஜீவி-ஞுமெனி க்கை, கினிகமவில் சீவிக்கூர்கள் ; அ-ப்ரிராமத்தில் ஒரு கலவப்பாட்டியயும் வைத்திருக்கிறார்கள் ; தகப்பன்-அப்புகாமி ; தம்பி-கனுவண்டா ; சடேராதிரிமார்-இழபுமெனிக்கை, திக்கிறிமெனிக்கை ; மைத்தண்ண-இறக்காமி கங்கானி, இவர்களென்றாரும் கினிகமால் சீவிக்கூர்கள் ; கினி-மவிலிருக்கும் புஞ்சிறை ஆராடசுக்கும், தீஶலாத்தோட்டத்து ஆனாலேவில் கங்கானிக்கும் உதாக்கங்காரு-சுக்கும் இங்கொ நல்லாய்த் தெரியும். கலகைத்தறைப் பொளின் நீதவானிவைனப் பிழக்கும்படி கூடுதல் இலக்க விருது விட்டிருக்கிறார்.

வெறுமோன்று, காலுமூழலையன்று, அல்லது அலைத்துமோன்று.

களவுபோன்று.

ககூடம் ஆண்டு வைகாசினா ஈந் ட, திகதிக்கும் கூக் கங்கதிக்கு மிடையீல் மஸ்கெலியா அஸன்டேல் தோட்டடச் சூக்குசினியிலிருந்து : Gordon Cuff என்ற அடையாளப்பண்டப்பட்ட ஒரு வெள்ளைக் குசினித் துவாக்கை, மான்ற அடையாளமுள்ள ஒரு வெள்ளைக் கோட்டி, ஈ மேசைக்கத்தினான், க குசினிக் கரண்டி, க மேசைக் கரண்டி. சொந்தக்காரன், மெஸ் எச். கோடன்கப், மஸ்கலியா.

ககூடம் ஆண்டு ஆணியா ஈந் ட, மஸ்கேலியா வனியன் தோட்டத்து கோழிக்கீட்டிலிருந்து : உ வெள்ளைச் சிவப்புச் சாவல்கள், + முனுவெள்ளைச் சாவல், க முனுக் கருப்புப் பேடு. சொந்தக்காரன், சி. ஏ. பேர் ஞாந்தோ, ஸ்தோர்க்கிப்பார், வனியன் தோட்டம்.

ககூடம் ஆண்டு ஆணியா ஈந் ட, வெப்பவெல்த்தளவைத் தோட்டத்து கோட்டத்து வெளிலிருந்து : ச பித்தனை வட்டில், க வெள்ளை அரைச்சங்கள், க பளம் லூலின் சேட், க வெள்ளைக் கோட்டி, க வெள்ளைக் கீலி, க கறுத்த வேற்றோட்டி. சொந்தக்காரன், இழுமன், குதிரைக்கரன், வெப்பவெல்த்தளவைத் தோட்டம்.

ககூடம் ஆண்டு ஆணியா ஈந் ட, மஸ்கேலியா காட்டூர் டே டாட்டத்தில் லயினிக்கருது : க கூட்டம் தண்டை, ச வெள்ளைக் காப்புகள், எ வெள்ளை மோதிரங்கள், உ பொன் மயிர்மாட்டி, எ கூட்டம் பொன் மேர் திரங்கள், க பொன் முருகு, க சின்னப் பொன் முருகு, உ பொன் முக்குத்தி, க வெள்ளைக் கைமீசைகள், உ வெள்ளை திறில் கோட்டி, க கறுத்த லூலின் கோட்டி, க வெள்ளை லூலின் கால்சட்டை, க நமிழ்ச் சால்கள், க சாயயப்பிடலை, உ வெள்ளைக் கீலைகள். சொந்தக்காரன், வேலாயுதம் கங்கானி, காட்மேர்த் தோட்டம்.

முன் அவிவித்தலைக்குறித்த விளம்பரங்கள்.

வீரக்ம திசனுயக்கெதறை முதலிகாமி ; ககூடம் ஆண்டு ஆணியா உகங் திகதியைக்கொண்ட கறுகள் ம் இலக்க “கீழு எண்ட் கிறை” யில் பிரசித்தப்படுத்திய இவன் பிழக்கப்பட்டார்.

எலியாத்துறக்கே செல்லி சில்லா ; ககூடம் ஆண்டு புரட்டாசினா ஈந் ட திகதியைக்கொண்ட கறுகள் ம் இலக்க “கீழு எண்ட் கிறை” யில் பிரசித்தப்படுத்திய இவன் பிழக்கப்பட்டார்.

செல்லப்பெறுமக்கே வஸ்தியான் பேணு : தோ ; ககூடம் ஆண்டு புரட்டாசினா உன் ஈ திகதியைக்கொண்ட கறுகளும் இலக்க “கீழு எண்ட் கிறை” யில் பிரசித்தப்படுத்திய இவன் பிழக்கப்பட்டார்.

பாலா-புவத்துக்கே பாளின் மெந்திஸ் அல்லது பீந்றர் ; ககூடம் ஆண்டு ஆபசினா உட் ஈ திகதியைக்கொண்ட கறுகடம் இலக்க “கீழு எண்ட் கிறை” யில் பிரசித்தப்படுத்திய இவன் பிழக்கப்பட்டார்.

கவிறத்தன ஆணையில் கல்லா ; ககூடம் ஆண்டு வைகாசினா கக் கங்கதியைக்கொண்ட ககுகம் இலக்க “கீழு எண்ட் கிறை” யில் பிரசித்தப்படுத்திய இவன் பிழக்கப்பட்டார்.

Police Office,
Colombo, June 14. 1902.

C. R. TRANCHELL,
for Acting Inspector-General of Police.